

December 10, 2025

BSE Limited

Phiroze Jeejeebhoy Towers,
Dalal Street,
Mumbai – 400 001

National Stock Exchange of India Limited

Exchange Plaza, C-1, Block G,
Bandra Kurla Complex,
Bandra (E), Mumbai –400 051

Scrip Code: 520086

Symbol: SICALLOG

Series: BE

Sub: Newspaper publication -Dispatch of postal ballot notice

Dear Sir/Madam,

Pursuant to Regulation 30 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended, please find enclosed herewith the copy of the newspaper clippings published for the attention of the shareholders of Sical Logistics Limited ("**Company**"), after the completion of dispatch of postal ballot notice.

The details of the newspaper publications are as follows:

1. Business Standard (English language)-published on December 10, 2025; and
2. Makkal Kural (Tamil (vernacular) language)-published on December 10, 2025.

The above information will also be hosted on the website of the Company at <https://sical.in>

You are hereby requested to take the above information on record.

Thanking you,

Yours faithfully,

For Sical Logistics Limited



(Vaishali Jain)
Company Secretary and Compliance Officer
ICSI Membership No. A58607

Encl. as above

SICAL LOGISTICS LIMITED

CIN: L51909TN1955PLC002431

Registered Office: South India House 73 Armenian Street, Chennai - 600 001 India
Tel.: + 91 44 66157071, + 91 44 66157072 | Email : info@sical.in Web : www.sical.in

Tube Investments of India Limited
 (CIN: L35100TN2008PLC069496)
 Registered Office: "Chola Crest", No. C54 - C55 & Super B-4,
 Thiru-Vi-Ka Industrial Estate, Guindy, Chennai 600 032
 Phone: 044-4217770-5. Website: www.tiindia.com
 E-mail ID: investorservices@tiimurugappa.com

NOTICE TO SHAREHOLDERS
Transfer of Unclaimed Dividend amount and Equity Shares of Tube Investments of India Limited ("the Company") to Investor Education and Protection Fund (IEPF) Account

Notice is hereby given pursuant to Section 124(6) of the Companies Act, 2013 ("the Act") read with the provisions of the Investor Education and Protection Fund Authority (Accounting, Audit, Transfer and Refund) Rules, 2016 ("the Rules"), notified by the Ministry of Corporate Affairs (MCA).

As per the above provisions, all shares in respect of which dividends have not been paid or claimed for seven consecutive years or more are required to be transferred to the demat account of the Investor Education and Protection Fund Authority (IEPF Authority). In respect of the Interim Dividend declared for the financial year 2018-19, the due date for transfer of the dividends and shares is **13th March 2026**. Individual communication is being sent to the concerned shareholders whose shares are liable to be transferred to IEPF Authority at the latest available address advising them to claim their dividends expeditiously.

Details of shareholders including the name, folio number/DP id/client id and equity shares due for transfer to IEPF Authority are available on the Company's website at <https://tiindia.com/unclaimed-dividends/> for verification by the concerned shareholders. In case, the Company / KFin Technologies Limited ("the RTA") does not receive the requisite documents on or before **15th February 2026**, the Company shall, in compliance with the requirements of the Rules, transfer the dividends and underlying shares to the IEPF Authority, as per the procedure stipulated in Rules, without any further notice. Please note that, once the dividend and shares are transferred to the IEPF Authority, no claim shall lie against the Company in respect thereof. As per the Rules, voting rights on such shares shall remain frozen until the rightfully shareholder claims them back from the IEPF Authority. Any further dividend, if any declared on such shares will also be credited directly to the IEPF Authority.

Shareholders may note that both unclaimed dividends and the shares transferred to IEPF Authority including all benefits accruing on such shares, if any, can be claimed by them from the IEPF Authority after following the due procedure prescribed in the Rules. For further information / clarification, concerned shareholders may contact the RTA at the following address:

KFin Technologies Limited (Unit: Tube Investments of India Limited)
 Selenium Building, Tower-B, Plot No 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad - 500032. Tel: 040-6716 1527, Toll Free No.: 1800-309-4001, Fax No: 040-2342 0814, Email: einward.ris@kfinfintech.com, Website: www.kfinfintech.com or ris.kfinfintech.com
 Further, Shareholders are requested to update their KYC details with the RTA / Depository Participant.
For Tube Investments of India Limited
 Place : Chennai **S Krithika**
 Date : 9th December 2025 **Company Secretary & Nodal Officer**

CORRIGENDUM
 Typographical error in the E-Auction Sale Notice published in this newspaper on 08.12.2025, of SAsA MUSA SUGAR WORKS PRIVATE LIMITED (UNDER LIQUIDATION), the date of E-Auction of Block-A, Block-B, Block-C hereby rectified & correctly read as follows:
 Date and Time of Auction Block - A Date: 05/01/2026 instead of date 07 01 2026
 Block - B Date: 07/01/2026 instead of date 08 01 2026
 Block - C Date: 08/01/2026 instead of date 09 01 2026
 All the other particulars remain unchanged. Inconvenience is regretted.
 Manish Jain, Liquidator
 Registration No.: IBB/19A-001/1P-P00582/2017-2018/11023
 Room No. 303, 3rd floor, 2B, Grant Lane, Bajrang Bhawan,
 Near Lal Bazar Bata Shop, Kolkata-700012, Mobile: 09830248684 / 8562806221
 Place: Kolkata Email: ibc@sasamusugar.com, ipcamanishjain@gmail.com
 Date: 09/12/2025

Hindustan Unilever Limited
 Registered Office: Unilever House, B. D. Sawant Marg, Chakala, Andheri East, Mumbai - 400 099.
 CIN: L15140MH1933PLC002030, Tel: +91 22 5043 2791 / 5043 2792
 Email: levercare.shareholder@unilever.com, Web: www.hul.co.in

ATTENTION SHAREHOLDERS
Special Window for Re-lodgement of Transfer Requests of Physical Shares

Further to our newspaper advertisement dated 24th July, 2025 & 10th October, 2025, and as a part of ongoing bi-monthly communications, shareholders are once again informed that the Special Window which was opened in terms of SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/PI/CIR/2025/97 dated 2nd July, 2025, will remain open till the expiry of the 6 months period on 6th January, 2026, to facilitate re-lodgement of transfer requests of physical shares.

As informed earlier, this facility is only available for transfer deeds that were lodged prior to 1st April, 2019 but were rejected/returned/not attended to due to deficiency in the documents/process/or otherwise.

All transfer requests duly rectified and re-lodged during the aforesaid period will be processed through the transfer-cum-demat mode, i.e., the shares will be issued only in dematerialised form after transfer. The lodger(s) must have a demat account and provide the Client Master List (CML) along with the transfer documents, share certificate(s) and other necessary document(s) while lodging the documents for transfer with our RTA.
 The notice in respect of the Special Window has also been placed on the website of the company which can be accessed at <https://www.hul.co.in/files/notice-of-opening-of-special-window-for-re-lodgement-of-transfer-requests-of-physical-shares.pdf>.
 Eligible investors are requested to contact the Company's Registrar and Transfer Agent (RTA) i.e. **KFin Technologies Limited**, Selenium Building, Tower-B, Plot No. 31 & 32, Financial District, Nanakramguda, Serilingampally, Hyderabad, Telangana - 500032, Toll Free : +91 1800 309 4001, WhatsApp No.: +91 91000 94099, Email: einward.ris@kfinfintech.com OR contact the Company at levercare.shareholder@unilever.com for further assistance.
 Eligible investors are requested to submit their transfer requests duly complete in all respects on or before the SEBI deadline of **6th January, 2026**.

For Hindustan Unilever Limited
 Sd/-
Radhika Shah
Company Secretary & Compliance Officer
Membership No: A19308
 Date: 10th December, 2025
 Place: Mumbai

NOTICE
RECORD DATE FOR INCOME DISTRIBUTION CUM CAPITAL WITHDRAWAL (IDCW)
 NOTICE is hereby given that Sundaram Trustee Company Limited, the Trustee to Sundaram Mutual Fund, has declared Income Distribution cum capital withdrawal (IDCW) on the face value of ₹ 10/- under the following schemes:

Scheme Name	Plan/Option	Record Date#	Amount of IDCW* (₹ per unit)	NAV per unit as on December 08, 2025 (₹)
Sundaram Nifty 100 Equal Weight Fund	Regular IDCW	December 12, 2025	5.755	82.9717
	Direct IDCW		6.051	87.5534
Sundaram Equity Savings Fund	Regular IDCW	December 12, 2025	0.537	16.0875
	Direct IDCW		0.572	17.3653
Sundaram Services Fund	Regular IDCW	December 12, 2025	1.654	24.4235
	Direct IDCW		1.784	26.5837

Or subsequent business day if the specified date is a non-business day.
 * Income Distribution will be done/IDCW will be paid, net of tax deducted at source, as applicable.
Pursuant to the payment of IDCW, the NAV of the scheme will fall to the extent of payout and statutory levy, if applicable. The IDCW pay-out will be to the extent of above mentioned IDCW per unit or to the extent of available distributable surplus, as on the Record Date mentioned above, whichever is lower. Past performance may or may not be sustained in future. All unitholders under the IDCW Option of the above-mentioned schemes, whose name appears on the Register of Unitholders on the aforesaid Record Date, will be entitled to receive the IDCW.

Place: Chennai
 Date: December 10, 2025

For Sundaram Asset Management Company Ltd
R Ajith Kumar
 Company Secretary & Compliance Officer

For more information please contact:
Sundaram Asset Management Company Ltd
 (Investment Manager to Sundaram Mutual Fund)
 CIN: U93090TN1996PLC034615
Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14.
 Contact No. (India) 1860 425 7237, (NRI) +91 40 2345 2215
www.sundarammutual.com
Regd. Office: No. 21, Patullas Road, Chennai 600 002.

Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully.

SICAL LOGISTICS LIMITED
 (CIN: L51909TN1955PLC002431)
 Registered Office: South India House, 73, Arambam Street, Chennai, Tamil Nadu - 600 001.
 Telephone: 044-66157071 Website: <https://sical.in> E-mail: cs@gristinelogistics.com

POSTAL BALLOT NOTICE

NOTICE is hereby given to the members of Sical Logistics Limited ("Company"), pursuant to the provisions of Sections 110, 108 and other applicable provisions, if any, of the Companies Act, 2013, as amended ("Act"), read with Rule 22 and 20 of the Companies (Management and Administration) Rules, 2014, as amended ("Rules"), and in compliance with the general circular nos. 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020 and subsequent circulars in this regard, (including circular no. 03/2025 dated September 22, 2025), issued by the Ministry of Corporate Affairs, Government of India, as amended, modified and supplemented from time to time (hereinafter collectively referred to as "MCA Circulars"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, as amended ("Listing Regulations"), Secretarial Standard on General Meetings ("SS-2"), as amended, issued by the Institute of Company Secretaries of India, and any other applicable laws, rules, circulars, notifications and regulations (including any statutory modification(s) or re-enactment(s) thereof, for the time being in force), that the following resolutions, are proposed to be passed by the members of the Company through postal ballot by way of voting through electronic means ("remote e-voting") only:

S. No.	Description of the resolution
1	To approve the re-appointment of Mr. Seshadri Rajappan (DIN: 00862481) as whole-time director of the Company
2	To approve the subsequent material modification in the approved related party transaction entered between the Company and Pristine Malwa Logistics Park Private Limited, being the immediate holding company of the Company

In accordance with the Act and MCA Circulars, the Company has completed the dispatch of the postal ballot notice along with the explanatory statement ("Postal Ballot Notice") by electronic mode on Tuesday, December 09, 2025, to all those members whose names appear in the register of members/list of beneficial owners maintained by the Company/Company's Registrar and Share Transfer Agent viz., Cameo Corporate Services Limited ("RTA"/ National Securities Depository Limited ("NSDL") and/or Central Depository Services (India) Limited ("CDSL"), (NSDL and CDSL collectively, the "Depositories") as on Friday, December 05, 2025 ("Cut-off date") and whose e-mail IDs are registered with the Company/RTA/Depositories. Accordingly, the physical copy of the Postal Ballot Notice, postal ballot form and pre-paid business reply envelope are not being sent to the members for this postal ballot.

The Company has engaged the services of CDSL for facilitating remote e-voting to enable the members to cast their vote electronically. The detailed instructions to cast the vote through remote e-voting including the manner in which the members holding the shares in physical mode or who have not registered their e-mail address can cast their votes, forms part of the 'notes' section to the Postal Ballot Notice.

The Postal Ballot Notice can also be accessed on the Company's website at <https://sical.in> website of the stock exchanges i.e., BSE Limited and National Stock Exchange of India Limited at www.bseindia.com and www.nseindia.com respectively, and on the website of CDSL at www.evotingindia.com. The members who have not received the Postal Ballot Notice may download it from the above-mentioned websites.

The facility to exercise vote through remote e-voting will be available during the following period:

Commencement of remote e-voting period	Conclusion of remote e-voting period
09:00 a.m. IST on Thursday, December 11, 2025	05:00 p.m. IST on Friday, January 09, 2026

The members are requested to give their assent/ dissent only through the remote e-voting system not later than 05:00 p.m. IST on Friday, January 09, 2026. The remote e-voting module will be disabled by CDSL for voting thereafter. The last date of e-voting, i.e., January 09, 2026, shall be the date on which the resolutions would be deemed to have been passed, if approved, by the requisite majority. The members whose names appear in the register of members/ list of beneficial owners as on Friday, December 05, 2025, being the cut-off date, are entitled to vote on the resolutions set out in the Postal Ballot Notice. The voting rights shall be as per the number of equity shares held by the members as on the cut-off date. Once the vote on a resolution is cast by the member, the member shall not be allowed to change it subsequently or cast the vote again. A person who is not a member as on the cut-off date should treat this Postal Ballot Notice for information purpose only.

The members holding shares in dematerialized mode and have not registered/updated their e-mail address and mobile number, may register/update their email address and mobile number with the concerned depository participant(s) where they maintain their demat accounts.

The members holding shares in physical form and who have not registered/updated their KYC details including email address and mobile number with the Company/RTA, may register/update such details, by submitting the necessary details like name, folio no., scanned copy of the share certificate (front and back), PAN card (self-attested scanned copy of PAN card), Aadhar card (self-attested scanned copy of Aadhar card) and other supporting documents to the RTA at its investor portal at <https://wisdom.cameoindia.com/>.

If you have any queries or issues regarding remote e-voting from the CDSL e-voting system, you can write an email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 2109911 or send a request to Mr. Rakesh Dalvi, Sr. Manager, Central Depository Services (India) Limited, A/Wing, 25th Floor, Marathon Futurex, Mafatal Mill Compounds, N.M. Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013.

The board of directors of the Company has appointed M/s KRA & Associates, Company Secretaries (Firm Registration Number P2020TN082800) to act as scrutinizer ("Scrutinizer") for conducting the postal ballot (remote e-voting process) in a fair and transparent manner.

The Scrutinizer will submit their report to the chairman or any other person authorised by the chairman, after the completion of scrutiny of the votes casted for the postal ballot through remote e-voting, within 2(two) working days from the conclusion of remote e-voting period for the postal ballot. The result along with Scrutinizer's report will be forwarded to BSE Limited and National Stock Exchange of India Limited, where the Company's shares are listed and shall also be made available on the website of the Company at <https://sical.in> and on the website of CDSL at www.evotingindia.com.

For SICAL LOGISTICS LIMITED
 Sd/-
Vaishali Jain
Company Secretary
 Place : New Delhi **ICSI Membership No. A56607**
 Date : December 09, 2025

BEFORE THE NATIONAL COMPANY LAW TRIBUNAL, CHENNAI BENCH, CHENNAI-II
COMPANY PETITION NO. CP (CAA)/89 (CHE)/2025 IN CONNECTION WITH CA (CAA)/64 (CHE)/2025
IN THE MATTER OF SECTIONS 230 TO 240 AND OTHER APPLICABLE PROVISIONS OF THE COMPANIES ACT, 2013
AND
IN THE MATTER OF SCHEME OF AMALGAMATION OF
RmKV FABRICS PRIVATE LIMITED (TRANSFEROR COMPANY) WITH RmKV SILKS PRIVATE LIMITED (TRANSFeree COMPANY)

M/s. RmKV FABRICS PRIVATE LIMITED
 176-F, Trivandrum Road, Vannarpettai,
 Tirunelveli - 627003, Tamil Nadu
 Represented by its Managing Director
Mr. N. Viswanath
 (DIN: 02434813) PETITIONER/TRANSFEROR COMPANY

M/s. RmKV SILKS PRIVATE LIMITED
 176-F, Trivandrum Road, Vannarpettai,
 Tirunelveli - 627003, Tamil Nadu
 Represented by its Managing Director
Mr. K. Sivakumar
 (DIN: 02436317) PETITIONER / TRANSFeree COMPANY

NOTICE
 A Petition under Sections 230 to 240 of the Companies Act, 2013 for sanctioning the Scheme of Amalgamation of **RmKV Fabrics Private Limited (Transferor Company) with RmKV Silks Private Limited (Transferee Company)** was filed on the 21st November, 2025 and was admitted vide Order dated 1st December, 2025 and that the said Petition is now fixed for hearing before the National Company Law Tribunal on 21st January 2026. Any person desirous of supporting or opposing the said Petition should send to the Petitioner's Advocates, notice of his intention, signed by him or his Advocate, with his name and address, so as to reach the Petitioner's Advocates not later than 15 days before the date fixed for hearing of the Petition and where he seeks to oppose the Petition, the grounds of opposition or a copy of his Affidavit shall be furnished with such notice.
 A copy of the Petition will be furnished by the undersigned to any person requiring the same on payment of the prescribed charges for the same.
 Dated at Chennai this the 9th day of December, 2025
A.M.ILANGO
 Counsel for Petitioner Companies
 Suite No.103, First Floor, Kaveri Complex, 96/104,
 Nungambakkam High Road, Nungambakkam,
 Chennai - 600 034

TATA
TATA CONSUMER PRODUCTS LIMITED
 CIN: L15491WB1962PLC031425
 Registered Office: 1 Bishop Lefroy Road, Kolkata - 700020
 E-mail id: investor.relations@tataconsumer.com; Website: www.tataconsumer.com

NOTICE TO SHAREHOLDERS
 SEBI has allowed opening of a special window to facilitate re-lodgement of transfer requests of physical shares lodged prior to the deadline of April 1, 2019 and rejected/returned due to deficiency in the documents. [SEBI Circular No. SEBI/HO/MIRSD/MIRSD-PoD/PI/CIR/2025/97 dated July 2, 2025]

Key Details	
Window for re-lodgement	July 7, 2025 to January 6, 2026
Who can re-lodge the transfer requests?	Investor whose transfer deeds were lodged prior to April 2019 and rejected/returned due to deficiency in documents.
How to re-lodge the transfer requests?	Submit original transfer documents, along with corrected or missing details to the Registrar and Transfer Agent, MUFG Intime India Private Limited (Formerly known as Link Intime India Private Limited)
Postal Address	MUFG Intime India Private Limited Unit: Tata Consumer Products Limited C 101, Embassy 247, L.B.S. Marg, Vikhroli (West), Mumbai 400083
Helpline No.	+91 81081 18484
For any queries	Raise a request at https://web.in.mpms.mufg.com/helpdesk/Service_Request.html or send an email at investor.helpdesk@in.mpms.mufg.com or investor.relations@tataconsumer.com

The Shares that are re-lodged for transfer shall be issued only in demat mode.
For Tata Consumer Products Limited
 Sd/-
Delnaz Dara Harda
Company Secretary
 Place : Mumbai **ACS 73704**
 Date : December 9, 2025

PTC India Limited
 (CIN: L40105DL1999PLC099328)
Regd. Office: 2nd Floor, NBCC Tower, 15 Bhikaji Cama Place, New Delhi - 110 066
Website: Tel: 011- 41659500, 41595100, 46484200. Fax: 011- 41659144
E-mail: info@ptcindia.com Website: www.ptcindia.com

NOTICE OF POSTAL BALLOT
 Members are hereby informed that pursuant to the provisions of Section 108 and 110 and other applicable provisions of the Companies Act, 2013 read with the Rule 20 and 22 of the Companies (Management and Administration) Rules, 2014 (cumulatively "Act"), Regulation 44 of the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI Listing Regulations"), Secretarial Standard-2 issued by Institute of Company Secretaries of India and other applicable laws and regulations, if any, including any statutory modification (s), re-enactment (s) thereof, for the time being in force, PTC India Limited (the "Company") is seeking approval from its Members for passing of Resolutions as set out in the Postal Ballot Notice dated 09th December, 2025 ("Postal Ballot Notice") by way of electronic voting ("e-voting"/ remote e-voting) only.
 In terms of relevant provisions of the Act and in accordance with the guidelines issued by the Ministry of Corporate Affairs, inter-alia, for conducting Postal Ballot through e-voting vide General Circular No. 14/2020 (dated 8th April 2020) and latest being Circular No. 03/2025 dated 22nd September, 2025 issued by the Ministry of Corporate Affairs ("MCA Circular/s") and circulars issued by Securities and Exchange Board of India ("SEBI"), latest being circular No. SEBI/HO/DDHS/DDHS-PoD-1/P/CIR/2025/83 dated 05th June, 2025, the process of sending Postal Ballot Notice along with the instructions regarding remote e-voting through email to all those Members, whose email addresses is registered with the Company or with the Depositories/ Depository Participants or Registrar and Share Transfer Agent of the Company ("RTA") and whose names appear in the Register of Members/ list of Beneficial Owners as on Friday, 05th December, 2025 ("Cut-Off Date"), has completed on 09th December, 2025.
 In compliance with the requirements of the MCA Circulars, physical copy of Postal Ballot Notice along with Postal Ballot Forms and pre-paid business envelope will not be sent to the Members for this Postal Ballot and Members are required to communicate their assent or dissent through remote e-voting systems only. The Company has engaged National Securities Depository Limited ("NSDL") as e-voting agency for the purpose of providing remote e-voting services.
 All the members are hereby informed that:
 (a) The remote e-voting period commences on Wednesday, 10th December, 2025 (09:00 A.M. IST) and will end on Thursday, 08th January, 2026 (05:00 P.M. IST) (both day inclusion) for all the members, whether holding shares in physical form or in demat form. The remote e-voting module shall be disabled by NSDL for voting thereafter. Remote e-voting shall not be allowed beyond the said time and date. Vote once casted cannot be changed subsequently.
 (b) A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by depositories as on Cut-Off date i.e. Friday, 05th December, 2025, shall be entitled to avail the facility of remote e-voting.
 (c) Shri Ashish Kapoor, Practicing Company Secretary (Membership No. F8002, CP No. 7504) has been appointed as Scrutinizer by the Company to scrutinize the remote e-voting in a fair and transparent manner in accordance with the applicable provisions of the Act & SEBI Listing Regulations.
 (d) The results of the Postal Ballot/ e-voting will be declared within a period of 2 (two) working days from the conclusion of remote e-voting by the Chairman or any other person authorized by him in that behalf. The results along with Scrutinizer's report shall be placed on the website of the Company i.e. www.ptcindia.com and simultaneously be communicated to the Stock Exchanges (BSE & NSE) and NSDL.
 (e) The resolution(s), if approved, shall be deemed to have been passed on the last date of e-voting i.e. 08th January, 2026. Members are requested to register their email IDs permanently by following procedure as mentioned below:
 (a) Members holding shares in physical mode and who have not registered/ updated their e-mail ID with the Company Registrar are requested to register/update their email ID with MCS Share Transfer Agent Limited by sending duly signed request Form ISR-1 at admin@mcsregistrars.com with relevant details, folio number and attaching a self-attested copy of PAN card.
 (b) Members holding shares in dematerialized mode are requested to register/update their e-mail ID with the relevant Depository Participant.
 For further details, kindly refer to the notice of Postal Ballot, the notice is also available on Company's website (www.ptcindia.com), Stock Exchanges' websites (www.bseindia.com and www.nseindia.com) and on the website of NSDL at www.evoting.nsdl.com. Any member seeking electronic copy of this notice may write to us at cs@ptcindia.com. Further details including detailed instructions for voting are provided in the notice of postal ballot available on the website of the Company.
 In case of any queries/issues related to this Postal Ballot including remote e-voting facility, you may refer the Frequently Asked Questions (FAQs) for members and e-voting user manual for members available at the download section of www.evoting.nsdl.com or contact Ms. Pallavi Mhatre, Senior Manager, National Securities Depository Limited, 301, 3rd Floor, Naman Chambers, Plot C-32, G-Block, Bandra Kurla Complex, Bandra East, Mumbai - 400 051, India or at Ph: 022 - 4886 7000/ Email: e-voting@nsdl.com.

By order of the Board
For PTC India Limited
 Sd/-
(Rajiv Maheshwari)
Company Secretary
 Date: 09th December, 2025
 Place: New Delhi

இந்தல்தான் பல்கலைக்கழகத்தில் கல்வித்துறை-தொழில் துறை மாநாடு

“சைப்ர் அச்சுறுத்தல்களை சமாளிக்க மாணவர்கள் ‘சைப்ர்’ வாரியர்களாக மாற வேண்டியது அவசியம்”

முன்னாள் டிஜிட்டல் சைலேந்திரபாபு அறிவுறுத்தல்

பென்னை, 13.10.2025: இன்றுதான் பல்கலைக்கழகம், சென்னை) மற்றும் இவ்வியட்டிமுடன் ஆர் என்டிஎஸ் அன்ட் சைப்ர் (ஆர்என்டிஎஸ்) இணைந்து கல்வித்துறை-தொழில் துறை மாநாட்டில் கலந்துகொண்டது. மாநாட்டில் மாணவர்கள் சைப்ர் வாரியர்களாக மாற வேண்டியது அவசியம் என்று முன்னாள் டிஜிட்டல் சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.



மேலும் முன்னேற்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் போது இதுபோலவே ஆர்என்டிஎஸ் மற்றும் மேம்பாட்டு (ஆர்என்டிஎஸ்) முதலில் மிகக் குறைவாக இருப்பினும், சமீபகாலத்தில் அதிகரித்து வரும் மட்டும் நடுத்தர மற்றும் மேம்பாட்டு போன்ற தொழில்துறைகளில் போட்டி மட்டும் குறைவாகக் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தினார். மேலும், கட்டுப்பாட்டு, தொழில்நுட்ப கற்றல், ஒத்துவர்ப்பு மற்றும் தொழில்முறை மலர்ப்பாட்டு போன்ற ஆய்வு மற்றும் மதிப்பீடுகள் மானவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவசியமாகக் கொள்ள வேண்டியவை என்று முன்னாள் டிஜிட்டல் சைலேந்திரபாபு அறிவுறுத்தல். மேலும், கட்டுப்பாட்டு, தொழில்நுட்ப கற்றல், ஒத்துவர்ப்பு மற்றும் தொழில்முறை மலர்ப்பாட்டு போன்ற ஆய்வு மற்றும் மதிப்பீடுகள் மானவர்கள் தங்கள் வாழ்க்கையில் அவசியமாகக் கொள்ள வேண்டியவை என்று முன்னாள் டிஜிட்டல் சைலேந்திரபாபு அறிவுறுத்தல்.

இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது

சென்னை, 13.10.2025: ஆன்மீக தலைமைநிர்வாகி பினோக்குமார் இந்தியன் வங்கி நிர்வாக இயக்குனர் பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது பெற்றார். இவருக்கு மாண்புமிகு நிர்வாக இயக்குனர் பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது பெற்றார்.



மற்றும் சமூக பங்களிப்புகள் அளித்தார். பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது பெற்றார்.

சம்பளதாரர்களுக்கான கடன் அட்டை: சிட்டி யூனியன் வங்கி அறிமுகம்

மாத சம்பளதாரர்கள், 13.10.2025: வங்கி நிர்வாக இயக்குனர் பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது பெற்றார்.

சிட்டி யூனியன் வங்கி அறிமுகம். வங்கி நிர்வாக இயக்குனர் பினோக்குமார் சிறந்த தலைமைநிர்வாகி: சென்னை விழாவில் விருது பெற்றார்.

கலைப் பயணத்தின் ஒளிமயத்துக்கு வழி திறக்கும் ஸ்ரேயா கணேஷின் “மொனி மொழி” விழிகள்...!

குரு காஞ்சனாவின் பயிற்சியில் “தெறிக்கும்” வேகம்!

“நினைவு வெக்த தன்மை ஓர் முன், கனவின் கலை ஓர் வாய் தன்மை, தரமன் கட்டு” எனக் கவிஞர்... கலைப் பயணத்தின் ஒளிமயத்துக்கு வழி திறக்கும் ஸ்ரேயா கணேஷின் “மொனி மொழி” விழிகள்...!



ஆட்டிசுத்திரத்தின் ஒளிமயத்துக்கு வழி திறக்கும் ஸ்ரேயா கணேஷின் “மொனி மொழி” விழிகள்...! குரு காஞ்சனாவின் பயிற்சியில் “தெறிக்கும்” வேகம்!

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

IN THE COURT OF HONBLE DISTRICT MUNSHI JUDGE AT TAMBARAM... V/S. Chandrasekhar... Petitioner

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சிகால் லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட்... தபால் வாக்கு அறிவிப்பு... மார்ச் 13, 2025

சென்னை மாவட்ட சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை...

சென்னை மாவட்ட சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை...

சென்னை மாவட்ட சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை... சட்டமன்றப் பேரவை...